1996 ஜூலை 25]

தெரியாது. ஜி.டி.நாயுடு என்று சொன்னால்தான் தெரியும். அதைப்போல, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாத்திரம் அல்ல, சுயமரியாதை இயக்கத்தினுடைய சுடராக விளங்கியவர் ஏ.எஸ்.கே. ஐயங்கார், அவரை ஏ.எஸ்.கே. ஐயங்கார் என்று சொல்வதால், அவர் ஜாதிக்குள்ளே புகுந்து கொண்டிருந்தார் என்று பொருள் அல்ல. அதைப்போல, தேவர் என்று சொன்னால், அது ஒரேயொரு தேவரைத்தான் குறிப்பிடும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைத்தான் குறிப்பிடும். அதைப் பிரித்துவிட்டு பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொன்னால் சரியாக இருக்காது. எனவே, பழகிவிட்ட பெயர்களைப் பிரிக்க முடியாது. குறிப்பாக, இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என்று குறிப்பிட்டார்கள். எஸ்.எஸ். இராமசாமி மாவட்டம் என்று அழைத்தால் சிறிது காலத்தில் எஸ்.எஸ்.ஆர். மாவட்டம் என்றாகி, அது எஸ்.எஸ். இராமசாமி மாவட்டமா, எஸ்.எஸ். இராஜேந்திரன் மாவட்டமா என்கின்ற குழப்பம் ஏற்பட்டுவிடும். எனவே சில பெயர்களோடு தவிர்க்க முடியாத அளவிற்கு ஜாதிகள் இணைந்திருக்கின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 17, மாண்புமிகு உறுப்பினர் திரு.அ.லெ. சுப்பிரமணியன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்.

17—

சைவ வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல்

***6— திரு. அ. லெ. சுப்பிரமணியன்:**

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா:—

திருநெல்வேலி-கட்டபொம்மன், சிதம்பரனார் மாவட்டங்களில் அதிகமாக வாழும் சைவ வேளாளர் இனத்தை (பிள்ளைமார்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே,

[1996 ஜூலை 25

ஒரு வகுப்பு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட தகுதிவாய்ந்ததுதானா என்பது குறித்து கண்டறிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சில அளவுகோல்கள் நிர்ணயித்துள்ளது. திருநெல்வேலி-கட்டபொம்மன், சிதம்பரனார் மாவட்டங்களில் அதிகமாக வாழும் சைவவேளாளர் இனம் மேற்குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர தகுதி பெற்றுள்ளது என்று கண்டறிந்து பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்யுமாயின் அவ்வகுப்பினை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு ஆவன செய்யும்.

முற்பகல் 9-40

திரு. அ. லெ. சுப்பிரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது நீண்ட நாள் கோரிக்கை, 1986-இல் நடந்த திருநெல்வேலி சட்டமன்ற இடைத் தேர்தலில்கூட அப்போதிருந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு வீரப்பன் அவர்கள் இதை ஒரு தேர்தல் வாக்குறுதியாகத் தந்தார்கள். மேலும், வேளாண் இனத்தின் பிரிவுகளான துளுவ வேளாளர், சோழிய வேளாளர், நற்குடி வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், கொடிக்கால் பிள்ளை, இல்லத்துப் பிள்ளை போன்றவர்களையெல்லாம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கின்றபோது, `Educationally and socially backward' ஆக இருக்கின்ற சைவப் பிள்ளை இனத்தையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினரின் யோசனை பரிசீலிக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. தா. கிருட்டிணன்.

திரு. பசும்பொன் தா. கிருட்டிணன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு.ஏ.எல். சுப்பிரமணியன் அவர்கள் கேட்டிருக்கிற கோரிக்கையைப்போல, வேறுபல சாதிகளைச் சார்ந்தவர்கள், தங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, எங்களுடைய மாவட்டத்தில் இருக்கிற 'நகரத்தார்' என்ற

1996 ஜூலை 25]

சமுதாயத்தினரும், செட்டியார்களும், தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம், தமிழ்நாடு அரசாங்கத்தின் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், தனிக் கேள்வி போட்டால், பதில் தரப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: டாக்டர் ஆ. ஞானசேகரன்.

டாக்டர் ஆ. ஞானசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேறு எந்தெந்த இனத்தவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசின் செயற்குறிப்பில் உள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் மூலவினாவையொட்டிக் கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில், சம்பந்தப்பட்ட துறையின் சார்பாக என்னால் அளிக்கப்படும். ஆனால், உறுப்பினர் கேட்டது குறித்து தற்போது என்னிடம் விவரம் இல்லை. தனிக்கேள்வி எழுப்பினால், உரிய பதில் தரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அ. லெ. சுப்பிரமணியன்.

திரு. அ. லெ. சுப்பிரமணியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'இந்திரசஹானி -வெர்சஸ்-யூனியன் ஆஃப் இந்தியா' என்ற வழக்கில், அதாவது மண்டல் கமிஷன் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பிற்படுத்தப்பட்டோர் இனங்களை அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காக, மாநில அரசு, ஒரு பெர்மனென்ட் கமிஷன், நிலையான ஒரு கமிஷன் அமைக்க வேண்டுமென்று ஒரு டைரக்ஷன், கொடுத்திருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு அப்படிப்பட்ட ஒரு பெர்மெனன்ட் கமிஷனை அமைத்திருக்கிறதா; அல்லது எப்போது அமைக்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அது குறித்து அரசு பரிசீலனை செய்யும். இன்னும் அப்படிப்பட்ட ஒரு கமிஷன் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, ஒவ்வொரு வகுப்பினரும், பிள்ளைமார் போன்ற வகுப்பினர்கள் எல்லாம், தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் கேட்பதைப் பார்க்கும்போது, எனக்கு வருகிற யோசனை என்னவென்றால், தமிழ்நாட்டிலேயுள்ள மக்கள் அத்தனை பேரையும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஆக்கிவிட்டு, அதிலேயிருந்து முன்னேறியவர்களைப் பிரித்து, அவர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு செய்ய முடியுமா என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். (சிரிப்பு)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 18, மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. மதிவாணன், மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர்.

18—

மீன் பிடிப்புப் பகுதிகளில் மீனவர்கள் மோதல்களைத் தவிர்த்தல்

*** 1423 திரு. இரா. மதிவாணன்:**

மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழக எல்லையை ஒட்டி உள்ள மீன்பிடிப் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் வழிதவறி பிற மாநில எல்லைகளுக்குச் செல்லும்போது ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க அரசு ஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திருமதி எஸ். ஜெனிபர் சந்திரன், மீன்வளத் துறை அமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.